[1973 நவம்பர் 20

திரு. சு. துரைசாமி: அந்தச் சுரங்கப் பாதையினுடைய வேலை எப்பொழுது துவங்கும், எப்பொழுது முடிவுறும் என்பதை அறிவிக்க இயலுமா?

மாண்புமிகு திரு. அ. பெ. தர்மலிங்கம்: அவ் வேலையைச் செய்ய ஒப்பந்த மனு பெறப்பட்டு அது தொடர்பான நெடுஞ்சாலை கிராமப் பணித் தலைமைப் பொறியாளருடைய அறிவுரை எதிர் பார்க்கப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையாளர் தெரிவித் துள்ளார். இது சம்பந்தமாக உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

திருமதி த. ந. அனந்தநாயகி: சென்னையில் இப்படிப் பல இடங்களில் நெரிசல் இருக்கிறது. எங்கெல்லாம் சப்வே அமைப்பது என்று ஏதாவது இன்வெஸ்டிகேஷன் நடத்தப் பட்டிருக்கிறதா? இப்படியிருந்தால் மற்ற இடங்களிலும் இதற் கான வேலைகளை ஆரம்பிப்பதற்கான வழிவகைகளை அரசு செய்யுமா?

மாண்புமிகு திரு. அ. பெ. தர்மலிங்கம்: எங்கெல்லாம் நெரிசல் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் நெரிசல் ஏற்படுகின்ற பகுதிகளாக அறிவிக்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

திரு. வை. பாலசுந்தரம்: அண்ணா சாலை நெரிசலைத் தவிர்ப்ப தற்கு ஜெமினியிலிருந்து பிராட்வே வரையில் ஒரு நீண்ட சுரங்கப் பாதை அமைக்கின்ற யோசனை அரசாங்கத்தினிடம் உள்ளதா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. அ. பெ. தர்மலிங்கம்: தற்சமயம் ஒன்றும் இல்லை.

New buildings in Thousand Lights area.

* 234 Q.—THIRU N. DENNIS: Will the Hon. the Minister for Local Administration be pleased to state—

(a) whether the Madras Corporation has proposed to construct buildings at Thousand Lights in Madras; and

(b) if so, the details thereof?

1973 நவம்பர் 20]

மாண்புமிகு திரு. அ. பெ தர்மலிங்கம் : (அ) ஆம்.

(இ) ஆயிரம் விளக்குப் பகுதியில் அண்ணா சாலையும் திரு.வி.க. சாலையும் சந்திக்கும் இடத்தில் பல மாடிகள் கொண்ட கட்டிடமொன்றை ரூ. 50,00,000 செலவில் கட்ட சென்னை மாநகராட்சி மன்றம் உத்தேசித்துள்ளது.

THIRU K. M. SUBRAMANIAM : Since most of the costly Government lands in the City are occupied by private Manrams and persons belonging to political parties, whether this Government have taken steps to evict and construct such remunerative buildings in those areas ?

மாண்புமிகு திரு. அ. பெ. தர்மலிங்கம் : ஏற்கனவே மாநகராட்சியினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. கட்டப்பட வேண்டிய இடங்கள் அதிகமாக இருக்குமானால் அவை பற்றியும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Taxi stands in Madras City.

* 235 Q.—THIRU N. DENNIS : Will the Hon. the Minister for Local Administration be pleased to state—

(a) whether the right to collect fees at Taxi stands in Madras City have been leased out to private parties; and

(b) if so, the parties to whom and the details of the amount for which the right has been leased out ?

மாண்புமிகு திரு. அ. பெ. தர்மலிங்கம் : (அ) ஆம்.

(இ) திரு. பி. எ. வெங்கடேசலு நாயுடு என்பாருடன் சென்னை மாநகராட்சி மன்றம், மூன்று ஆண்டுக்கு (1—4—1972 முதல் 31—3—1975 வரை) ரூ. 1,25,000-க்கு அவ்வுரிமையை அளித்து ஒப்பந்தம் செய்துள்ளது.

திரு. என். டென்னிஸ் : கார்ப்பரேஷன் டாக்ஸ் கலெக்டர்களின் மூலமாக நேரடியாக இந்தக் கட்டண வசூலைச் செய்தால் அதிக வருமானம் கிடைக்கலாமே ?

மாண்புமிகு திரு. அ. பெ. தர்மலிங்கம் : அதுபற்றி பல இடர்பாடுகள் இருக்கின்றன என்பது தெரிந்ததற்குப் பின்பு தான், அந்தப் பணி ஒப்பந்தத்திற்கு விடப்பட்டிருக்கிறது. மேற்கூறிய